


மணிவிழா காணும்

தி. ஜ. ர.

தி. ஜ. ர. மணி விழா
10—10—1969

ஏ.வி. எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்
சென்னை-4



தி. ஐ. ர.

முதுபெரும் எழுத்தாளர் ஒருவருக்கு மணிவிழா, சிறந்த பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்குப் பாராட்டுவிழா. சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்குக் கௌரவம். சிறந்த குழந்தை எழுத்தாளர் ஒருவருக்குச் சிறப்பு விழா. சிறந்த சிந்தனையாளர் ஒருவருக்கு வாழ்த்துக் கூட்டம். இவர்கள் எல்லாருமாய்த் தம்முள் கொண்ட நல்ல மனிதர் ஒருவரை— திரு தி.ஐ.ர். அவர்களைப் போற்றும் திருநாள் இங்ஙாள்.

தி. ஐ. ர ஒரு பெருஞ்செல்வர். ஆம், வாழ்க்கை அனுபவச் செல்வர். கதைசெல்வர். அழகிய, இனிய, எளிய, ஆழந்த தமிழ் நடைச் செல்வர். தன்னம்பிக்கை விறைந்த செல்வர். தமது இனிய பழக்கத்தினால் பல நல்ல நண்பர்களை அடையப்பெற்ற நட்புச் செல்வர்.

இருபது இருபத்திரண்டு வயதுக்குள் எத்தனையோ அனுபவங்களைக் காட்டிவிட்டது வாழ்க்கை. பெற்றவளின் மரணம். கும்ப கோணத்திலும் ஸ்ரீரங்கத்திலும் தஞ்சைக் கிராமங்களிலும் தொழில் நடத்திய தந்தையாருடன் பெற்ற அனுபவங்கள். கரணம் வேலை பார்க்கப் பழகியது, சர்வே வேலைக்குப் பயின்றது, இதற்குள் திருமணம். மாமனர் ஜாரில் சில மாதம் திண்ணினப் பள்ளக்கூட வாத்தியார் வேலை பார்த்தது. மளிகைக் கடைச் சிற்றுளாகக்கூட ஒரு வாரம் இருக்காயிற்று. எத்தனை அனுபவங்கள்!

திங்களூர் ஜகத்ரகஷன் ரங்கநாதன் தந்தையுடன் ஊர் ஊராய்ச் சுற்றிவங்க இளம்பருவத்தில் காலாவதுக்கு அதிகமாகப் பள்ளிக்கூடத் தைத் தொடரவில்லை. ஆனால், பழப்பைத் தொடர்ந்தார். தமக்குத் தாமே ஆசிரியாக இருந்து அறிவியல் துறை நூலெல்லாம் படிக்கத் தொடங்கிவிட்டார். பதினைந்து பதினாறு வயதில் சர்வே பயிற்சியின் போது நேர்கோண முக்கோணம் என்னும் தத்துவத்தால் கவரப்பட்டு ஜாமெட்ரியும் அல்ஜிப்ராவும் பயிலத தொடங்கினார். கிடைத்தவை ஆங்கிலப் புத்தகங்கள். ஆகவே மொழிப் பயிற்சிக்கு இலக்கியமும் இலக்கணமும் அகராதியும் துணையாகப் படித்தார். பின்னால் ஆங்கிலத்திலிருந்து சிரடான விஷயங்களை மொழி பெயர்க்கவும், சொங்கத்மாக ஆங்கிலத்தில் கதை எழுதிப் பார்க்கவும், ஆங்கில தினசரியில் ஒருநாள் தலையங்கம் எழுதவும் டெல்லியில் சாகித்ய சமாரோகில் ஆங்கில உரையாற்றவும் உதவியது இந்தச் சொங்கப் பயிற்சி.

கல்வி என்றால் ஏட்டுப் படிப்பு மட்டுமல்ல. எதையும் செய்து பார்த்தால் அனுபவப் பூர்வமாக அறியமுடியும் என்பார். டிரிக்னுமெட்டி கணிதப் பிரச்சினைகளைத் தீர்க்கும் அடை கவாரசியத்தோடு தீக்குச்சி விளையாட்டுகளையும் செய்து பார்ப்பார். அப்புறம் தான் மஞ்சரியிலோ பாப்பாவிலோ வெளியிட ஒப்புவார்.

இளமையிலே இராமாயணத்தையும் பாரதத்தையும், கிடையையும் தமிழ் வசனத்தில் படிப்பதோடு, பைபிள் வகுப்பில் முதலாவதாக வந்தார் என்பதே இவரது கிடைக்கும் தீர்க்குக்களும் துணுக்குக்களும் இருக்கக் காரணம். சாழுவேல் என்னும் கிறிஸ்தவ ஆசிரியர் அன்புடன் அளித்த பைபிள் இவரது ஆங்கிலப் பயிற்சிக்கும் துணைபுரிந்தது..

முன்று நாளைக்கு ஒரு முறையே தபால் வரும் குக்கிராமத்தில் கிடைக்கும் பத்திரிகைகளைப் படித்தே வெளி உலக அறிவு பெற வேண்டியிருந்தது. ‘ஆண்த போதினி’ அப்போது பிரபல பத்திரிகை அதிலுள்ளவற்றைப் போல எழுத ஆசைப்பட்டு, சில எழுதினால் இல்லை தீ.ஐ.ர. தந்தை மகிழ்ந்து ஊக்கமுட்டினார். ‘‘ராஜாவின் பிள்ளையும் எழுதுகிறான். கீடும் எழுதுகிறாரா? எழுது எழுது’’ என்றார் தந்தை தந்தையாரின் நண்பர் ராஜா. அவர் மகன், தி. ஐ. ர. வக்குப் பத்து வயது முத்தவர். பெயர் வ. ரா.

இருபத்து முன்றாவது வயதில் தஞ்சாவூரில் ‘சமரச போதினி’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்ததும் தொடங்கிய எழுத்து வாழ்க்கை, இன்றும் இவர் வாழ்வேல் எழுத்தாக மலர்ந்து விளங்குகிறது.

அச்சுவேலில் தொடர்பு இவருக்கு ஒராவு பரம்பரைத் தொடர்பு. இவரது தந்தையார், மனமாவதற்கு முன், அதாவது சென்ற நூற்றுண்டின் கடைசி ஆண்டுகளில், தாழும் நாலைந்து பிரம்மசாரிகளுமாகச் சேர்ந்து ஒருவகை ஆசிரமம் நடத்தினார். சுயதேவைப் பூர்த்தி செய்து வந்த அந்த அறுவரும், தொழிலில் ஈடுபட என்னிட தொடங்கிய முயற்சி தஞ்சை குக்கிராம மொன்றில் ஒரு “கிளி பிரஸ்” அமைத்தது. கையால் இயக்கும் பழைய நாளைய இயந்திரம். தி. ஐ. ர. வின் தந்தை கிங்த அச்சுக்கோக்க, மற்றொருவர் அச்சு இயந்திரத்தை இயக்க, இவ்வாறு விட்டன புராணத்தின் ஒரு பகுதியை வெளியிட்டனராம் அந்த இளைஞர்கள். கிங்த அச்சு எழுத்துக் கோக்கும் பயிற்சி பின்னர் ஜகத்ரஷ்கனுக்குக் கும்பகோணத்திலும் ஸ்ரீங்கத்திலும் பயன்பட்டது.

சமரச போதினி நீண்டாள் நடக்கவில்லை. கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதி, காரைக்குடியில் ‘ஷமியன்’ ஆசிரியராக இருந்த வ. ரா வுடன் போய்ச் சேர்ந்து கொண்டார் தி. ஐ. ர. இருவரது சிந்தனையிலும் பேச்சிலும் பிறந்த புத்தமுகுக் கருத்துக்கள் எத்தனையோ!

அரசாங்க அடக்கமுறையால் ‘ஷமியன்’ நிறுத்தப்பட்டிருந்தபோது திரு. வி. க. விடம் வேலைக்கு அமர்ந்தார் தி. ஐ. ர. அப்போதுதான் கல்கி அங்கிருந்து விலகியிருந்தார். “உன் கடிதத்தில் ‘க’ ‘த’ பிழைகள்

இருக்கவில்லை என்பதால்தான் உன்னை வேலைக்கு அழைத்தேன்” என்றார்ம் திரு. வி. க.

அந்த வாழ்க்கை ஒரு வாரம் கூட, நீடிக்கவில்லை. ஷபியன் ராய். சொ. கடிதம் எழுதி, பிறரை எழுத வைத்து, தங்கி அடித்து, தி. ஐ. ர.வைத் தம்மிடம் மீட்டுக்கொண்டது ஒரு சுவையான நிகழ்ச்சி.

ஷபியன், சுதந்திரச் சங்கு, ஐயபாரதி, தமிழ்நாடு, ஹருமான், சக்தி, பாப்பா, ஹிந்துஸ்தான் என்று இருபதாண்டுகள் ஓயாத கழற்சி. பத்திரிகை எதுவானால் என்ன? வாசகன்—எழுத்தாளன் என்ற சிலித்த உறவு தொடர்ந்தது. எத்தனையோ வாசகர் எழுத்தாளராவதற்கு ஷக்கமுடிய எழுத்து எங்கும் தொடர்ந்தது. நுப்மான, தாமான, பல புதுமைகளைப் பத்திரிகையிலே புகுத்தினர். அவை வெற்றிகா மாகத் தொடர்ந்து செயல்பட உழைத்தார்.

பத்திரிகை எழுத்தும், வாசகர் ஆர்வமும், எவ்வளவு தூரம் ஷக்கமுடியும் என்ன பயன்? பத்திரிகை ஸிர்வாகங்களில் பல, தரமான ஆசிரியர்களைத் தாங்க முடிவதில்லையே! அதனால்தான் எழுத்துச் செல்வமும் கருத்துச் செல்வமும் அனுபவச் செல்வமும் நட்புச் செல்வமும் திறமைச் செல்வமும் ஒருங்கே பெற்ற தி. ஐ. ர. வினால் அடைமொழியில்லாத வெறும் செல்வத்தைப் பெறமுடியவில்லை!

வந்து குவியும் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து தரமானவற்றைத் தொகுத்து ஒவ்வொரு பத்திரிகையும் வெளியிட்டால், அந்தகைய பத்திரிகைகளிலிருந்தே தரமானவற்றைத் திரட்டி ஒரு ‘டைஜஸ்ட்’ வெளியிட்டால் என்ன என்பது தி. ஐ. ர.வின் நீண்ட நாள் ஆசை. அதற்கான பல சோதனைகளை அவர் சுக்தி ஆசிரியராக இருந்தபோது ஷக்தித்திப் பார்த்தார். தமிழ் நாட்டின் ஒரே டைஜஸ்டான் ‘மஞ்சரி’ தொடங்கியதும் இவரே ஆசிரியரானார். இருபத்திரண்டு ஆண்டுகளாக இதில் மௌனமாகப் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

எழுத்தாளர் கூட்டுறவு முயற்சியில் ‘நவமணி’ நாளிதழ் தொடங்கி யதும் தி. ஐ. ர.வே ஆசிரியராக அமர்த்தப்பட்டார். தொடங்கி வைத்து ஆசிரியராக இருந்த அந்தச் சில மாதங்களில் இவர் எழுதிய தலையங்கங்கள் இலக்கியத் தரத்துடன் அமைந்தவை.

அன்றன்று மலர்ந்து மறையும் ஒரு தினசரியின் தலையங்கங்களில் புத்தக வழவுமாக்கக் கூடியவை என்று சிலவேளும் தேறுமானால் அவற்றுள் தி. ஐ. ர.வின் எழுத்தும் இடம் பெறும்.

எழுத்தாளர் தி. ஐ. ர. அடிப்படையில் ஒரு பத்திரிகை ஆசிரியர். பிறது எழுத்துக்களில் தரம் பார்ப்பது, பிறரை ஷக்குவிப்பது, பிரசரிக்க வேண்டியவற்றைச் செப்பனிடுவது, வேண்டாத வற்றை கீக்கி அழகாகச் சுருக்குவது ஆசியவற்றைச் சலிப்பின்றிச் செய்து வருகிறார். வாய்த்த போதெல்லாம் பிறருக்குப் பயிற்சியும் அளித்திருக்கிறார்.

பத்திரிகை ஆசிரியராக இருந்தவாறே இவர் எழுத்தாளராகவும் தனிச் சிறப்புப் பெறறிருக்கிறார். எழுதியவை குமார் நூறு சிறு கதைகள். ‘சந்தனக்காவடி’ கதைத் தொகுதி மட்டும் யுத்தகாலத்தில் நான்கு பதிப்பு வெளிவந்தது. தமிழ்ப் புத்தக வரலாற்றில் அன்று இது ஒரு புதுமை. ‘நொண்டிக் கிளி,’ ‘காளிதரிசனம்’, ‘மஞ்சள் துணி’, ‘விசை வாத்து’ என்பவை பிற கதைத் தொகுதிகள்.

ஆங்கிலையரும் வியக்கும் ஆங்கிலம் எழுதிய மஞ்சேரி சஸ்வரன் தி ஐ. ர. வின் ஆப்த நண்பர். அவர் தி. ஐ. ர. வின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, இவர் சஸ்வரனின் கதைகளைத் தமிழில் கொடுத்தார். ஒட்டும் இரண்டு ஊம் இவர்கள் நட்பு.

‘ஆகா ஹகு’ ‘இது என்ன உலகம்’ ‘போழுது போக்கு’ ‘எழுத்தும் எழுத்தாளரும்’, எப்படி எழுதினேன்? ‘யோசிக்கும் வேளையிலே’ என்ற கட்டுரைத் தொகுதிகளில் தி. ஐ. ர. நம்மோடு நேருக்கு நேர் பேசுகிறார். கேவியிலே, நையாண்டியின் இடையிலே மிகச் செய்தியே பெரிய தத்துவ உண்மைகளை வீசுகிறார். பாவுமே படிப்பவரைச் சிண்டும் எழுத்துக்கள். சிங்தனையைத் தூண்டும் எழுத்துக்கள்.

அற்புதமான மொழிபெயர்ப்புக்கு முன் மாதிரி வேண்டுமா? தி. ஐ. ர. மொழி பெயர்த்தவற்றைப் பாருங்கள் என்றே எந்தப் புது எழுத்தாளருக்கும் சொல்லலாம். வெற்றுச் சொல்லிக் கடங்த பொருளாயும் கருத்தையும் சிங்தனையையும் தரவல்லவர். வெண்டல் வில்கீயின் ‘ஒரே உலகம்’ கால் நூற்றுண்டுக்கு முன்பு பரபரப்பூட்டிய நூல்; தி.ஐ.ர. மொழிபெயர்த்தது. ஹரிந்திரநாத சட்டோபாத்யாயாவின் ‘கூண்டுக்கிளி’ (நாடகத் தொகுதி), டால்ஸ்டாயின் ‘குழங்கைதகள் அறிவு’, ‘அட்லாண்டிக் சாசனம்’, ‘லெனின் கதைகள்,’ ராஜாஜி யின் ‘அபேதவாதம்’ ஹாயி பிஷுரின் ‘காந்தி வாழ்க்கை’. ஓரிம் கார்பெட்டின் ‘கு மா வு ம் புலிகள்’ என்று பலதுறை நூல்களை இவர் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழர் சிங்தனைக்கும் வளர்முட்ட வழங்கியுள்ளார்.

எழுத்திலே தி.ஐ.ர. ஒரு சொற்களிற்பி. அதற்கும் ஆழத்தில் கவனித்தால் அவர் ஒரு சிங்தனைச் சிற்பி என்பது தெரியும். வெறும் பொழுது போக்குப் பற்றி எழுதினாலும் அந்த இனிய நடையின் அழுகிலே, நகைச் சுவைப் போக்கின் தெளிவிலே, ஆழந்த சிங்தனைக் கருத்துக்கள் புலப்படும். நம்பிக்கையளித்து உருட்டும் சிங்தனைகள்.

சகோதர எழுத்தாளர்களுக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் தி.ஐ.ர. விடம் என்றுமே ஒரு மரியாதை. இதைவிடச் சிறப்பு, எல்லாப் பதிப்பாளரும் இவரிடம் வைத்துள்ள மதிப்பு. குழங்கை இலக்கிய மாநாட்டிலும் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டிலும் இவருக்குக் கேட்டம் வழங்கிக் கொளரவித்துள்ளனர்.

தமிழ் எழுத்து வளர்ச்சி பற்றியும் எழுத்தாளர் விளை பற்றியும் பல்லாண்டுகளாக ஆராய்ந்து சிங்கித்துத் தெளிந்து நிறைந்த

கருத்துக்களை வெளியிட்டுள்ள ஒரு தமிழ் எழுத்தாளர் தி. ஜ. ர. இந்தத் துறையில் இவர் எழுதிய கட்டுரைகள் பல. எழுதியதோடு, என்னற்ற இளம் எழுத்தாளர்களிடம் தனிப்படப் பேசிப் பேசி அவர்கள் திறமைக்கும் சிந்தனைக்கும் புதிய பாதையில் அடியெடுத்துக் கொடுத்த பெரியவர். தவிர எத்தனையோ ஏகலைவர்கள் இவருக்கு.

இன்றைய சூழ்விலையில் எதிர் காலத்தில் நம்பிக்கை இழக்காத ஓர் எழுத்தாளர் தி.ஜ.ர. ஒப்பு மாறிவரும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து வரும் இவர் எழுத்தாளர்களிடம் ஆழந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். சமூக அமைப்பையும் அதன் போக்கையும் எழுத்தாளரின் சிந்தனை நெறிப்படுத்த முடியும் என்கிறார். பெர்மூட்ஷாவுக்கு இருந்த செல்வாக்கைச் சுட்டிக் காட்டுகிறார்.

சங்கம் அமைத்துச் செயல்படுவது இல்லை இது. (தொழில் ரிதிப் ரீசனைகளைத் தீர்க்கவும் உரிமைகளைப் பாதுகாக்கவும் உதவுவது மட்டுமே எழுத்தாளர் சங்கத்தின் வேலை என்பது தி.ஜ.ர கருத்து.) அங்கங்கே, அவரவர், தம் தம் சூழ்விலையில் தனித் தனியே செய்ய வேண்டிய முயற்சி ஒன்றுண்டு. புத்தர் அவதாரத்திற்கு முன் — சக்பிரான் அவதாரத்திற்கு முன் — தீர்க்கதரிசனத்தில் அறிந்த பெரியோர்கள் அங்கங்கே மக்களைத் தயார் செய்தார்களாமே, ஒரு அவதார புருஷனை எதிர்வொள்ளும் சூழ்விலையை உருவாக்கினாமே, அத்தகைய ஒரு சூழ்விலையைத் தற்போது உருவாக்கவேண்டும் என்கிறார் இந்தச் சிந்தனையாளர். வரப்போகிறது சமுற்காற்று. அதற்குத் தயாராக இருப்போம். அந்தச் சமுற்சியிலிருந்து ஒரு தலைவன் தோன்றுவான் என்று நம்புகிறார் தி. ஜ. ர.

— நம்பி கீனிவாசன்

தி. ஐ. ர. இயற்றிய நூல்கள்

சிறுகதை

சந்தனக்காவடி
 காளி தரிசனம்
 நொண்டிக் கிளி (பரிசு பெற்ற நூல்)
 விசை வாத்து
 மஞ்சள் துணி

கட்டுரை

எப்படி எழுதினேன் ?
 எழுத்தும் எழுத்தாளரும்
 யோசிக்கும் வேளையில்
 பொழுது போக்கு
 மொழிப் பயிற்சி
 வீடும் வண்டியும்
 இது என்ன உலகம் ?
 ஆகா ஊகூ

மொழி பெயர்ப்பு

கண்டுக்கிளி (நாடகம்) - ஹரிந்திரநாத சட்டோபாத்யாய
 ஓரே உலகம் - வெண்டல் வில்கீ
 குழந்தைகள் அறிவு - டால்ஸ்டாய்
 குமாவும் புலிகள் - ஜிம்கார்பெட்
 காந்தி வாழ்க்கை - லூயி ஃபிளீர்
 அபேதவாதம் - ராஜாஜி
 அட்லாண்டிக் சாசனங்கள்
 வெளின் கதைகள்

குழந்தை இலக்கியம்

வண்ணைத்திப் பூச்சி (பரிசு பெற்ற நூல்)
 சமர்த்து மைனு
 பாப்பாவுக்கு பாரதி (பரிசு பெற்ற நூல்)
 பாப்பாவுக்கு காந்தி
 பாப்பாவுக்கு காந்தி கதைகள்
 ரோஜாப் பெண்

வாழ்க்கை வரலாறு

புகழ்ச்செல்வார்

தி. ஐ. ர. எழுத்தில் ஒரு திரட்டு

பிரபஞ்ச அற்புதம்

என்றாலோ போன்ற எனக்கு அந்தப் பழைய ஞாபகம் வருகிறது. அப்போதுந்தான் என்னிடம் கார் இல்லை. ஆனால் நான் திருவல்லிக்கேணியில் இருக்கிறேன். நான் தவறினாலும் தவறும்; மாலையிலே பிச்சக்குப் போக நான் தவறுவதில்லை. அதை ஒரு சித்திய விதியாக அறுஷ்டித்தேன். அதுவும் என் அரிய நன்பர் மஞ்சேரி சுகவரணின் நட்பு முதல் முதலாக எனக்குக் கிடைத்தபோது, இந்த சித்திய விதி இரட்டித்து விட்டது. நான் மாலை வேளொகளில் பிச்சக்குப் போவ தென்றிருந்த வழக்கம் மாறி, நாங்கள் காலை மாலை இரண்டு வேளொகளிலும் அங்கே போவது என்ற வழக்கம் ஏற்பட்டது.

இது இருபது வருஷத்துக்கு முந்திய சங்கதி. இப்போது கடற்கரை எட்டிப் பொய்விட்டது. இந்த நாட்கள் உண்மையோ பொய்யோ என்று இன்று சில சமயம் எனக்கு ஒரு நினைப்புத் தோன்றுகிறது. ரிக்வேத ரிவிகள் நதிகளில் உல்லாசப் படகிலே ஆடிப் பாடிக் களித்த நாட்கள் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மைதான் இந்த நாட்களும் அவை கனவு என்றால் இவையும் கனவுதான். ஆனால் அத்தனையும் இன்ப நினைவு - இன்பக் கனவு. இன்றும் எண்ணினால் நான் கடற்கரைக்குப் போகமுடியும். என்றாலும் பழைய நாட்களை மட்டும் நான் திரும்ப அடைய முடியாது; ஒருகாலும் முடியாது. இதுதான் பிரபஞ்ச அற்புதம். இப்படி இருக்கும் மனிதன் என்ன வெல்லாம் நினைக்கிறேன்; என்னவெல்லாம் செய்துவிடுகிறேன்!

*

*

*

குழாய் ரிபேர்

தமிழ் ஸயின்ஸ் புத்தகங்களைப் புரட்டினேன். அதிலிருந்து இரண்டு விஷயங்கள் ஸ்பஷ்டமாய் விளங்கின; ஒன்று பம்பு என்பது என்ன என்று தெரிந்தது; இரண்டு வால்வு என்பது என்ன என்று புரிந்தது. பம்பு என்பது ;தமிழிலே ஜலகுத்திரம்; வால்வு என்பது தமிழிலே ஒரு வழிக்கதவு. தொல்காப்பியர் காலத்தில் பம்பையும் வால்வையும் இந்த இரண்டு பெயர்களாலுமே குறிப்பிட்டு உயயோகித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால், அந்த ‘மங்கிலபான’குக்குத் தமிழிலே என்ன பெயர்? ‘குரங்குக்கவை’ என்னலாமோ? இது தொல்காப்பியர் காலத்தில் இருக்கிறாது ஒருவேளொ. எது எப்படியானாலும் சரி; இனி

நான் இந்த முன்று தமிழ்ப் பெயர்களையுமே உபயோகிக்கப் போகிறேன்.

இப்போது ஜில்லாகுத்திரமும் ஒருவழிக்கதவும் புரிந்துவிட்டன. ஆனால் எங்கள் வீட்டு ஜில்லாகுத்திரத்தில் உள்ள ஒருவழிக் கதவுக்கும் பாட புத்தகங்களில் காஜும் ஒருவழிக் கதவுக்கும் எவ்விதச் சம்பந்தமுமே இல்லை. சனியன் பிடித்த இந்த உலகத்து விஷயங்களே இப்படித் தான். கதையிலே வருகிறது அற்புதக் காதல்; வீட்டிலே கடக்கிறது ஓயாத புருஷன் மனைவிச் சண்டை. கணிதத்திலே வான் அண்டங்களின் தூர மெல்லாம் கணக்காகிவிடுகிறது; அடுத்த வீட்டுக்கொல்லியிலே உள்ள தெங்காயை மட்டும் தொடழுவதில்லை. மேடையிலே கிடை காட்டும் பாதை தெளிவாகத் தெரிகிறது; உள்ளத்திலோ தொலையாத இருள் கவிஞருகிவிடுகிறது. ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’, ஐயா, உதவாது. இந்தப் பழமொழி உண்மைதான்.

*

*

*

‘சத்தியம் பேசு’ என்ற உபதேசத்தில் தவறு இல்லை. ஆனால் கீருக்கு கடுவிலே கெருப்பை மூட்ட முடியாது. அசத்திய அல்தி வாரத்தைக் கொண்ட சமூகத்திலே, சத்தியம் எழாது; போவிச் சத்தியமே கிளம்பும்.

‘தர்மமாய் நடு’ என்பது நியாயந்தான். ஆனால், பள்ளம் கண்ட இடத்திலே தண்ணீர் பாய்வது இயற்கை. அதர்மச் சூழ்நிலை படைத்த சமூகத்திலே தர்மம் முனோவிடாது; அடு வாடுக் கருகிவிடும்.

வீட்டிலே கவலை இல்லாதவனுக்குத்தான் ‘தேசு’த்தின் மீது கவலை செலுத்த முடியும்.

வீரத்தின் பரிசு சுதந்திரம். ஆனால், வீரத்துக்கு ணயட்டங் கொடுப்பவை போக பாக்கியங்கள். உண்மையான சுதந்திரம் அவை களின் விலைக்களாக இருக்கவேண்டும்.

கிளிப்பிள்ளைத் தத்துவங்களை மட்டும் நம் மக்களுக்கு நாம் சொல்லிக் கொடுத்துப் பயன் இல்லை. அந்தத் தத்துவங்களை வாழ்க்கையிலே காட்டக் கூடிய விலைமைகளைச் சமூகத்திலே நாம் ஏற்படுத்த வேண்டும்.

சத்தியத்தைப் பேசிடுன்னு காங்கி சொன்னாரு

சாகசத்தைச் செய்திடுன்னு காங்கி சொன்னாரு

பத்தியமாய் வாழ்ந்திடுன்னு காங்கி சொன்னாரு

பாவத்தையே விலக்கிடுன்னு காங்கி சொன்னாரு

என்றெல்லாம் அநாகரிகமாய்ப் போவிப் பாடல் பாடி நம் குழந்தைகளை ஏமாற்றக் கூடாது. சமூக இயல்பை அவர்களுக்கு நன்றாய் விளக்கிக் கூறவேண்டும். வாழ்க்கையிலே என்ன என்ன சங்கடங்கள் ஏற்படும், எத்தகைப் புல்லுருவிகள் தோன்றும், சமூகத்திலே எவர் எவர் வெறும்

உதவாக்கரைப் பகட்டுப் போலிகள், இவர்களும் இந்த சிலைமகளும் எதிர்ப்புடும்போது நாம் எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டும் என்பதை யெல்லாம் அவர்களுக்குப் போதிக்கவேண்டும். இதற்கேற்ற தகுதியும், திறமையும், விவேகமும், அவர்களுக்கு ஏற்படுவதற்காக அரசியல், சமூகம், பொருள், விஞ்ஞானம், வேதாங்கம், இலக்கியம் முதலிய பல கலைகளிலும் அவர்களுக்கு உன்னதமான தேர்ச்சி உண்டாகும்படி எங்கெங்கும் ஞானக் கலைகளைப் பரப்ப வேண்டும். வெறும் கிளிப் பிள்ளைச் சூத்திரங்கள் பயன்படமாட்டா.

* * *

தனி வாழ்க்கையில் மிக்க உத்தமர்களாக - சத்தியசந்தர்களாக - இருப்பவர்கள் கூட, பொது வாழ்வு சம்பந்தப்பட்ட துறைகளில் தவறாக நடந்துகொள்கிறார்கள். இதற்கு மூலகாரணம் கயங்கள் உணர்ச்சியும் குழப்பங்களுமே நம்மிடம் வளர்ந்திருப்பதுதான். சமூக வாழ்வு உணர்ச்சியும் குணங்களும் நம்மிடம் வளரவில்லை. உலகம் முழுவதன் மீதும் நமக்குச் சந்தேகம். இது அடிமைத்தனத்திலும் தாழ்மை மனப்பிராங்தியிலும் பிறந்த இயல்பு. இது தொலைந்தா வெலாழிய, சமூக வளர்ச்சி ஏற்படாது.

ஜனநாயகம் சிறந்தோங்கும் நாடுகளில் ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் பொய்யனாக இருக்கலாம்; சுதங்க இருக்கலாம்; குடியனாக இருக்கலாம். ஆனால், அவனுங்கூடச் சமூகத்துக்குச் சம்பந்த முள்ள விஷயங்களில் மிக்க ஒழுங்காக நடந்துகொள்ளுவான். வியாபார நாணயம், உத்தியோக நாணயம், கலை இலக்கிய நாணயம் - இப்படி எல்லாத் துறைகளிலும் நாணயத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பான். இது ஜனநாயக நாட்டு மக்களின் அல்லது அவர்களுக்கு இருக்க வேண்டிய லட்சணம். நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம். ஜனநாயகம் அடையவில்லை; அதை இனித்தான் நம் சொந்த முயற்சியால், அப்பியாசத்தால், சமூக ஒழுக்க வளர்ச்சியால் சம்பாதித்துக்கொள்ள வேண்டும்.

* * *

வழக்கத்துக்கு மேலே அறிவு, திறமை முதலிய காள் களெல்லாம் சக்தியற்றுப் போகும். வழக்கம் இரண்டாவது இயற்கையாகிவிடுகிறது என்று சொல்லுவார்கள். உண்மையைச் சொன்னால், இயற்கையின் தோல்வியே வழக்கம் என்றுகூடச் சில சமயம் தோன்றுகிறது.

* * *

எனக்கு ஒரு நன்பர் இருக்கிறீர். அவர் “மாவி” படத்தின் பரம பக்தர். அதோடு ரவிவர்மா கலையின் பரம சத்துரு. அவருக்கு ஒரு பெண். அந்தப் பெண் கீணப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு மாலியின் ஞாபகம் வந்துவிடும். என் என்று கேட்டால், அந்தப்

பெண்ணை என்ன என்று சொல்லுவேன் போங்கள். அப்படியேத்தருப்பமாய் ‘மாலி’ எழுதிய சித்திரமாயிருக்கிறது அது. அநேகசமயம் நண்பரிடம், “என் ஆருயிர் நண்பரே, அடா. உங்கள் திருக்குமாரி மாலி எழுதிய சித்திரமாயிருக்கிறுனே; என்ன பாக்கியம் உங்கள் பாக்கியம்!” என்று சொல்லிவிட வேண்டும் போல் எனக்குத் தோன்றும். ஆனால் எப்படிச் சொல்லுவது? ஒரு கையில் கேடையும், மறு கையில் குண்டாங் தடியும் வைத்துக்கொண்டு அல்லவா சொல்ல வேண்டும்? நண்பர் என்னதான் ரவிவர்மாபடத்தைத் தூஷித்தாலும், அவருடைய திருக்குமாரியை ரவிவர்மானின் உயிர் பெற்ற ஒளியமே என்று நான் கூறினேனானால் அவர் துளிக்கூடக் கோபப்பட மாட்டார். ஆனந்தமும் கொள்வார். இதை னன் விச்சபமாய் அறிவேன்.

* * *

நான் இப்படிப் பல சமயம் குடையை மறந்துவிடுவதால், “இதோ பாருங்கள்; இனிமேல் கீங்கள் மழை பெய்தால் தான் குடையை எடுத்துக்கொண்டு போகலாம். இல்லாவிட்டால்,” வெறுங்கையோடுதான் போகவேண்டும்” என்று தாக்கிது போட்டாள் யஜினி.

“அது எப்படி முடியும்? விட்டை விட்டுப் புறப்படும்போது மழை இல்லை. வெளியில் எங்கோயாவது நிற்கும்போது மழை வந்தால் என்ன செய்வது எனக்கோ பெரிய ஞாபக மறதி. மழை என்ற வுடன் யார் குடையையாவது ஏதோ ஞாபகமாகத் தூக்கி வந்து விட்டேனால் வீண் விபரிதம் அல்லவா?” என்றேன்.

“அப்படியே தூக்கி வாருங்கள்; பரவாயில்லை. மறுநாள் கொண்டு போய்க் கொடுத்துவிடலாம். நமது குடை ஒவ்வொன்றியத் தொலைவதைவிட இது மேல்” என்றார்கள்.

“அது கிடக்கிறது. விட்டை விட்டுப் புறப்படும் போது மழை. குடையை எடுத்துக்கொண்டு போகிறேன். வரும்போது மழை இல்லை. குடையை மறந்துவிடுவேனே. அதற்கென்ன செய்வது?” என்று மேற்கொண்டு ஒரு கேள்வி கேட்டேன்.

“மண்ணாங்கட்டியைச் செய்வது” என்று அவள் சுருக்கமாகவும் அழகாகவும் பதில் தந்தாள்.

* * *

படைப்பிலே உள்ள களிப்பை நாம் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் பல சமயம் அறுபவித்திருப்போம். தான் பெற்ற குழந்தையிடம் தாய் அடையும் ஆனந்தம் அளவில் அடங்குமா? படைப்பு குனியத்திலிருந்து சிருஷ்டிக்கும் சிருஷ்டி மட்டுமல்ல. மையும் பேனாவும் கொண்டு காகிதத்திலே கண்கொள்ளா அழகைப் படைக்கிறுனே, அந்தச் சித்திரக்காரனின் சித்திரம் ஒரு படைப்பல்லவா? சொற்களைக்

கொண்டு, ஒரு கதாசிரியன் ஜீவ பாத்திரங்களை நம் மனக்கண் முன்பு நடமாட விடுகிறோனே, அந்த உருவெடுத்த கற்பணை ஒரு படைப் பல்லவா?

* * *

நான் ஒரு வாரப்பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்கப் போவதாகக் கேள்விப்பட்டதும், “தி. ஐ. ர. வக்கு அரசியல் தெரியுமா?” என்று ஒர் அன்பர் கேட்டாராம். அவர் கேட்டதில் ஒரு தவறும் இல்லை. “அரசியல்” என்பதற்கு அவருடைய அர்த்தம் வேறே. என்னுடைய அர்த்தம் வேறே. என்னுடைய அரசியல், இந்தியாவின் ஆரோக்கியமான பொது அரசியல் லட்சியமும், அதை ஒட்டிய கொள்கைகளும் நோக்கங்களும் திட்டங்களுமாகும். அவர் கருதும் அரசியல், அரசியல் கட்சிகளுக்குள்ளே புகுந்து ஊடாடுவதாகும். அமோகமாய்ப் பொழியும் மழையும் தண்ணீர்தான்; அது தெருவெல்லாம் விழுங்கீதாடிய பின்பு தேங்கும் கொசு உற்பத்திக் குட்டைகளும் தண்ணீர்தான். வர்ஷ தாரையில் ஸ்நானம் செய்வதே எனக்கு ஆண்தம். எனக்கு அதுபோன்ற அரசியல் போதும்; அதனால் கிடைக்கும் பலனே, நான் பார பட்சமற்ற ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில், எனக்குப் போதும்.

* * *

காந்தி பிறந்ததும் வளர்ந்ததும் வாழ்ந்ததும் மறைந்ததும் ஒரு பெரிப் தத்துவம்; அழியாத தத்துவம். ஒருவன் வாழ மற்றெருகுவன் சாகவேண்டும் என்பது போல ராஜதந்திரிகள் கடக்கிறார்கள், எல்லாரும் வாழ உலகில் இடமுண்டு என்று ஸ்தாபிக்க முயன்றார்காந்தி. வேற்றுமை கொண்டவர் ஒருவரை ஒருவர் விழுங்கவேண்டும் என்பதுபோலப் பேசுகிறார்கள் அரசியல் வாதிகள்; வேற்றுமைக்கு நடுவே ஒற்றுமை காண்பதே வாழும் வழி என்றார்காந்தி. ஏற்ற அரசியல் பொருளாதார முறைகளுக்குள் மனிதன் புகுந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் புரட்சிக்காரர்கள்; முறை எதுவானாலும், தான் பண்பட்டு விற்பதே மனித லட்சியம் என்றார்காந்தி. கடமையை மறந்து உரிமை பற்றிப் பேசுகிறார்கள் சிந்தனைச் செல்வர்கள்; ஒவ்வொர் உரிமையும் ஒவ்வொரு கடமையிலிருந்தே பிறக்கிறது என்றார்காந்தி. காந்தி, சுதந்தர நவ இந்தியாவின் பிதா; உலகத்துக்கு உய்யும் வழி காட்டிய மகா குரு; மனித லட்சியத்தின் சிகரம்; கண் கண்ட தெய்வம்; அவருக்கு வணக்கம்; பலகொடி வணக்கம்!

* * *

தமிழ் ஜீவ பாதை. அது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நடுங்குவே தேக்கம் ஏற்படலாம். தேக்கம் தமிழனுடைய வாழ்வின்

பிரதிபலிப்போகும். வாழ்க்கைக்கு ஏற்றபடி, மொழி தானே வளரும். வாழ்க்கைத் தேங்கிக் கிடந்தால், மொழி வளரவே வளராது; தமிழ்னுக்கு அரசியல் விழிப்பு ஏற்பட்டது. எத்தனையோ அரசியல் புத்தகங்களும் கட்டுரைகளும் தமிழிலே வெளிவரவில்லையா? தேவை மாறினால், தேவையைப் பூர்த்தி செய்யும் பொருளின் தன்மையும் மாறும். இது ஒரு பொது விதி.

* * *

பாலை என்பது வாழ்க்கையின் சாதனம். அது ஒர் அழுஷ்வமான சாதனம்; அற்புதமான சாதனம்; மனித நாகரிகம் அனைத்துக்கும் ஆணி வீர் பாலைதான். ஒருவனுடைய மனதில் எழும் கருத்துக்களை இன்னொருவனுக்குத் தெரிவிக்க இயலும் சாதனமான பாலை தோன்றிய தால்தான், பிற பிராணிகளுக் கெல்லாம் கிடைக்காத அதிசய ஆதிக்கம் உலகத்தின் மீது மனிதனுக்குக் கிடைத்தது. சிந்திக்கும் திறன் மட்டும் இருந்தால் போதாது. சிந்தனை பண்டும் பயனும் பெற உதவுவது பாலைதான். இப்பேர்ப்பட்ட பாலையை, மனித வாழ்க்கையினின்றும் வேறு பிரிக்க முடியாது. அவ்வளவு தூரம் அவனுடைய வாழ்வீலாடு வாழ்வாய்ப் பின்னிக் கிடப்பது பாலை. தமிழ்னுடைய வாழ்க்கையின் எத்தனைக் கெத்தனை துறைகளில் இயக்கங்கள் பெருகுகின்றனவோ, அத்தனைக்கெத்தனை தமிழ் தானுகவே வளர்ந்து வளம் பெறும் என்பது நிச்சயம்.

* * *

முழு உலகமே தன்னை நம்பாவிட்டாலும், தன்னிலே தான் நம்பிக்கை கொள்வதுதான் தன்னம்பிக்கை. ஆனால், அந்தத் தன்னம் பிக்கை புத்திசாலித்தனமானதாக இருக்க வேண்டும். தன் குறைகளைத் தானே கண்டு வேலி போட்டு எல்லை கட்டி வைப்பதுதான் உண்மையான தன்னப் பிக்கை. “என்னிடம் ஏது குறை? ஒன்றுமே யில்லை” என்று தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்வது தன்னம்பிக்கை யல்ல; தன் மோசி. ‘நம்முடைய குறைகளையும் நம்முடைய நிறைகளாகச் சொல்லிக் கொள்வதே தன்னம்பிக்கை’ என்று யினப்பது முடத்தனம். இதைச் சொன்னால், சிலர் கோபம் கொண்டு விடுகிறார்கள்.

அங்கியன் என்றாலே குறைத்துப் பேசுவதன் மூலமோ நம்மை எப்போதுமே உயர்த்திப் பேசுவதன் மூலமோ நாம் உயர்ந்துவிட மாட்டோம். நம் குறைகளை நாமே உணர்ந்து, அவற்றைக் களைந்துவிட முயலும்போதுதான் நாம் உயர் முடியும். அங்கியனின் பெருமைக்குரிய அம்சங்களை அகுயையில்லாமல் பாராட்டிப் புகழும் பெருந்தன்மை நமக்கு உண்டாகும் போதுதான் நாம் உயர்ந்தேழுவோம். தன்னம் பிக்கை இல்லாதவனும், தாழ்மை மனப்பிராந்தி படைத்தவனுமே இதற்கு மாறுக நடப்பான்.

* * *

காந்தியின் உன்னத உணர்ச்சிகள் நாடெங்கும் மக்களின் உள்ளங்களிலே ‘அறுதாப அதிர்ச்சி’ எழுப்பின. அவர் தலைமை வெற்றி பெற்றது. கலையிலே ‘அறுதாப உணர்ச்சி’ எழுப்புவதுதான் கலைஞரின் வெற்றி. ஸபின்லில்கூட, ‘ஒர் உண்மையைக்கண்டு பிடித்தவன் வெற்றி பெறுவதில்லை; அதைப் பிறருக்கு விளக்கியவனே வெற்றி பெறுகிறுன்’ என்று சொல்லார்கள். உங்கள் கொள்கைகள் மிக உயர்ந்தவையாக இருக்கலாம்; ஆனால் அதைப் பரப்பத் தடிக்கம்பை உபயோகிக்காதிர்கள். ஒன்று, அது முறியும்; அல்லது எதிரிக்கு வலி மிஞ்சம். உங்கள் கொள்கைகள் பரவ மாட்டா. நம் சம்பிரதாயத்தையும் ஜிகத்தையும் ஒட்டி, அறுதாபத்தோடு இன்றைச் சிக்கல்களுக்குப் பரிகாரம் தேடுவதே புத்திமான்களுக்கு அழுகு.